

எச்சரிக்கை குறியீடுகளால் சூழப்பட்டிருக்கிறீர்களா?

May 2019

வலது பக்கத்தில் உள்ள இரண்டு நிழற்படங்களும் ஒரு விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட வேலைக்காக பணியாட்களை ஏற்ற படத்திலுள்ள மின் தூக்கி (elevator). பயன்படுத்தப்படுகிறது. அதன் நடைமேடையில் 24 எச்சரிக்கை குறியீடுகள் உள்ளன. இதில் எத்தனை குறியீடுகளை ஆபரேட்டர் படிப்பார் என்று நினைக்கிறீர்கள்? அங்கு வைக்கப்பட்டுள்ள அத்தனை குறியீடுகளும் தேவையானவைதான். அனால் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

நாம் எப்போதாவது தகவல்களால் திணிக்கப்பட்டிருக்கிறோமா? ஆம்! இரசாயன தொழிற்சாலைகளில் இது போன்ற எத்தனை குறியீடுகளை நாம் கடந்து சென்றிருப்போம். செயல்முறையில் (Procedure) உள்ள எத்தனை எச்சரிக்கைகளை கவனிக்காமல் விட்டிருப்போம்?.



உங்களுக்கு தெரியுமா?

- எந்திரங்கள் மற்றும் பிராஸஸிங் உள்ள தீங்குகளை நினைவூட்டுவதற்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுகின்றன.
- பிராஸஸிங் ஏரியா மற்றும் எந்திரங்களில் உள்ள பாதுகாப்பின்மையை குறிக்கவும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுகின்றன.
- பிராஸஸிங் ஏரியாவில் உள்ள பலகைகள் PPE யின் தேவைகள் மற்றும் இதர பாதுகாப்பு தகவல்களை குறிப்பதாகவும் இருக்கும். இதே தகவல்கள் இயக்க செயல் முறைகள் (Operating procedures) பராமரிப்பு செயல் முறைகள் (maintenance procedures), ஓர்க் பெர்மிட் ஆகியவற்றிலும் இருக்கும்.
- எச்சரிக்கை குறியீடுகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது ஒரு சிலவற்றை கவனிகப்படாததால் விபத்துக்கள் ஏற்படலாம்.

நீங்கள் என்ன செய்யலாம்?

- பிராஸஸிங் ஏரியா அல்லது எந்திரங்கள் பகுதிக்கு நுழையும் முன்பு "செய் - செய்யாதே" பற்றி நினைவூட்டிக்கொள்ள எச்சரிக்கை பலகைகளை எப்போதும் படிக்கவும்.
- இயக்க செயல் முறைகள், பராமரிப்பு செயல் முறைகள், ஓர்க் பெர்மிட் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு மற்றும் PPE தேவைகளை படித்து, புரிந்து அதை கடைபிடிக்க வேண்டும். சந்தேகம் ஏதும் இருப்பின் மேற்பார்வையாளரை அனுக வேண்டும்.
- கவனத்தை சிதறடிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மேற்பார்வையாளருக்கு தெரிவிக்கவும்.
- எச்சரிக்கை குறிகள் சரியான இடத்தில் சரியான எண்ணிக்கையில் உள்ளனவா? அவைகள் திறன்பட நினைவூட்டுகின்றனவா? அவைகள் துல்லியமாக உள்ளனவா?
- எச்சரிக்கை பலகைகள் அல்லது செயல் முறையில் உள்ள எச்சரிக்கை கருத்துக்களை மேம்படுத்த பரிந்துரை செய்யவும். உதாரணம்: மேலே உள்ள படத்தில் நடைமேடையில் 24 எச்சரிக்கை குறியீடுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை ஒன்றிணைக்கலாமா? குழுக்களாக மாற்றலாமா? முக்கியத்துவத்தின்படி வரிசை படுத்தலாமா? அவைகள் அனைத்துமே தேவைதானா?
- சரியற்ற குறியீடு பற்றிய மேலும் உதாரணங்களுக்கு மே 2013 பீகானை படிக்கவும்.

எச்சரிக்கை குறியீடுகள் நமக்கு தேவை - அவை துல்லியமானதாகவும் இருக்க வேண்டும்.